

BSNL ஊழியர் சங்கம்

தமிழ் மாநிலம்

சுற்றறிக்கை எண்:151

தேதி:-16.02.2017

மனித வள இயக்குனருடன் சந்திப்பு மற்றும் சீருடை & மருத்துவக் குழுக்களின் கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே,

BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் அமைப்பு செயலாளர் தோழர் ரமேஷ் சந் ஆகியோர் 14.02.2017 அன்று DIRECTOR(HR)அவர்களை சந்தித்து கீழ்க்கண்ட விஷயங்களை விவாதித்துள்ளனர்.

1. நேரடி நியமன JE தேர்வு:- மத்திய தீர்ப்பாயத்தின் ஜெய்பூர் அமர்வு வழங்கியுள்ள இடைக்கால தடையை நீக்க நிர்வாகம் அக்கறையுடன் கூடிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தொழிற்சங்க தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். இரண்டாவது பட்டியலில் விடுபட்டு போனவர்களையும், தேவையான CUT OFF மதிப்பெண்கள் பெற்றிருக்கக் கூடியவர்களையும் வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கும் வகையில் தேவையான நேரடி நியமன JE பதவிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இந்த பிரச்சனைகளில் கவனிப்பதாக அவர் உறுதி அளித்தார்.
2. அதிகப்படியாக வழங்கிய பணத்தை திரும்ப பிடிப்பது தொடர்பாக DOP&T உத்தரவை அமல்படுத்துக:- உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் GROUP C & D ஊழியர்களுக்கு தவறுதலாக வழங்கப்பட்ட அதிகப்படியான பணத்தை திரும்பப் பிடிக்கக் கூடாது என்கிற உத்தரவை DoP&T ஏற்கனவே வெளியிட்டு விட்டது. இந்த DoP&T உத்தரவை DOT, ENDORSE செய்யவில்லை என்று கூறி BSNL அதனை அமலாக்கவில்லை. BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளருடன் நடைபெற்ற ஒரு சந்திப்பில் DOTயின் DDG(Estt), DoP&Tயின் உத்தரவை DOT ENDORSE செய்ய வேண்டிய அவசியம் இல்லையென்றும், BSNLலே நேரடியாக அந்த உத்தரவை அமலாக்கலாம் என தெரிவித்தார். இந்த பிரச்சனையில் BSNLன் இந்த இழுத்தடிக்கும் போக்கிற்கு தங்களில் அதிருப்தியை தெரிவித்த தொழிற்சங்க தலைவர்கள், இந்த DoP&T-யின் உத்தரவு அமலாக்கத்திற்கு தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இந்த பிரச்சனையில் தலையிட மனித வள இயக்குனர் உறுதி அளித்துள்ளார்.
3. இணைந்த ஊதியப் பேச்சு வார்த்தைக் குழு அமைப்பதில் அதீத கால தாமதம்:- இணைந்த ஊதிய பேச்சு வார்த்தைக் குழுவை அமைப்பதில் நிர்வாகம் தேவையற்ற கால தாமதம் செய்து வருவதை தொழிற்சங்க தலைவர்கள் சுட்டிக்காட்டினார்கள். கார்ப்பரேட் அலுவலகம் உருவாக்கியுள்ள முழுமையற்ற ஊதிய பேச்சு வார்த்தைக்குழுவை அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரினார்கள். இந்த பிரச்சனையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள DIRECTOR(HR) உறுதி அளித்துள்ளார்.

மருத்துவ மற்றும் சீருடைக்குழுக்களின் கூட்டம் 23.02.2017 அன்று நடைபெறும்:- BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் அமைப்பு செயலாளர் தோழர் ரமேஷ் சந் ஆகியோர் 14.02.2017 அன்று GM(Admn) திரு S.K.சின்ஹா அவர்களை சந்தித்து மேலும் தாமதப்படுத்தாமல் மருத்துவ மற்றும் சீருடைக்குழுக்களின் கூட்டத்தை நடத்த வேண்டும் என வற்புறுத்தினர். இதன் அடிப்படையில் மருத்துவ மற்றும் சீருடைக்குழுக்களின் கூட்டம் 23.02.2017 அன்று நடைபெற உள்ளது.

வாழ்த்துக்களுடன்,

தோழமையுடன்,

(A.பாபு ராதாகிருஷ்ணன்)
மாநில செயலாளர்